

## Tamil Murli Quiz 05-05-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடையை தேர்வு செய்யவும்:

நீங்கள் மிகவும் \_\_\_\_\_ இருக்க வேண்டும்.

- A. ☐ கவனமாக
- B. ☒ நல்ல சகவாசத்தில்
- C. ☐ ஆரோக்கியமாக
- D. ☐ குவியாக

Q.2) சரியான விடையை தேர்வு செய்யவும்:

\_\_\_\_\_ சாயம் ஏற்பட்டு விட்டது என்றால் விழுந்து விடுவீர்கள்.

- A. ☐ மாயாவின்
- B. ☒ தீய சகவாசத்தின்
- C. ☐ நிழலின்
- D. ☐ மனிதர்களின்

Q.3) சரியான விடையை தேர்வு செய்யவும்:

தீய தொடர்பு புத்தியை \_\_\_\_\_ ஆக்கி விடுகிறது.

- A. ☐ கெட்டதாக
- B. ☒ கீழ்த்தரமானதாக
- C. ☐ அபவித்ரமாக
- D. ☐ குழப்பமுள்ளதாக

Q.4) கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்புக:

இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு \_\_\_\_\_ செய்ய வேண்டும் என்ற துடிப்பு இருக்க வேண்டும்.

- A. ☐ தீவிர புருஷார்த்தம்
- B. ☒ கிராமம் கிராமமாக போய் சேவை
- C. ☐ சதா தந்தையின் நினைவு
- D. ☐ படிப்பை தாரணை

Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:

பாபா குழந்தைகளுக்கு அளிக்கும் ஆலோசனையாவது:

- A. ☐ பழைய உலகத்திலிருந்து விடுவித்துக் கொள்வது
- B. ☐ எந்த ஒரு பொருள் மீதும் பற்று வைக்கக்கூடாது
- C. ☐ எதன் மீதும் மனதை ஈடுபடுத்தாது இருப்பது
- D. ☒ மேலே கூறிய அனைத்தும்

Q.6) சரியான விடையை தேர்வு செய்யவும்:

குழந்தைகளிடம் \_\_\_\_\_ இருக்கிறது என்றால் சேவையும் அதிகரிக்கிறது.

- A. ☐ உக்கம், உற்சாகம்
- B. ☐ ஆர்வம்
- C. ☒ தைரியம்
- D. ☐ நல்ல ஞானம்

Q.7) சரியா? தவறா? :

யாருக்கு திரைப்படத்தை பார்க்கும் பழக்கம் எற்படுவிகிறதோ அவர்கள் பதீதமாக (தூய்மையற்ற நிலை) ஆகாமல் இருக்க முடியாது.

- A. ☒ சரி  
B. ☐ தவறு

Q.8) சரியான விடையை தேர்வு செய்யவும்:

\_\_\_\_\_ மற்றும் \_\_\_\_\_ தான் தந்தைக்குச் சமானமானவர் ஆவீர்கள்.

- A. ☐ ஞானம் , யோகத்தினால்  
B. ☐ அசரீரி , நிராகாரியவதால்  
C. ☐ அன்பு , இனிமையினால்  
D. ☒ படிப்பு, தாரணையினால்

Q.9) சரியான விடையை தேர்வு செய்யவும்:

யார் தேவதையாக ஆவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறார்களோ அவர்களே \_\_\_\_\_ வருவார்கள்.

- A. ☐ முதல் டிவிசனில்  
B. ☐ தூரியவம்சத்தில்  
C. ☐ ருத்ரமாலையில்  
D. ☒ ஜீவன்முக்தியில்

Q.10) சரியா? தவறா? :

நாம் அசரீரியாக வந்திருந்தோம். 84 ஜன்மத்தின் சக்கரம் முடிவடைந்தது. இப்பொழுது கர்மாதீத நிலையில் செல்ல வேண்டும். நீங்கள் யாரிடமும் சாஸ்திரங்கள் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

- A. ☒ சரி  
B. ☐ தவறு